

## 1. நிதிக்கூற்றுக்கள்

### 1.1 அபிப்பிராயம்

இந்து கலாசார நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானச் செலவினக் கணக்கு, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினதும், 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதிக்கூற்றுக்கள் நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் மன்றம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் மன்றத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக மன்றத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது

தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா என்பதும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும் மற்றும் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

#### 1.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

| சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு              | இணங்காமைகள்                                                                                                                                                       | முகாமைத்துவத்தின் கருத்துரைகள்                                                                                                                                         | பரிந்துரைகள்                                                                                             |
|----------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------|
| (அ) 1985 இன் 31 ஆம் இலக்க இந்து கலாசார நிதிய சட்டத்தின், |                                                                                                                                                                   |                                                                                                                                                                        |                                                                                                          |
| (i) 6 ஆம் பந்தியின் 2 (அ) உப பிரிவு                      | உள்நாட்டு வெளிநாட்டு இருந்து சேரிப்பதற்காக வகைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை இணங்கண்டு அமுல்படுத்துவதற்காக நிதியம் தவறியிருந்ததுடன் அரசாங்கத்தின் மானியம், | அல்லது மூலங்களில் நிதியை பல் நடாத்தப்பட்டிருந்த பதவியணியின் மற்றும் எதிர்பார்க்காத வேலை நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக அவற்றை அமுல்படுத்துதல் தாமதமடைந்திருந்ததுடன் | உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதியினை பெற்றுக் கொள்வதற்காக நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |

- திரிமுறிக்கண்டி பிள்ளையார் எதிர்காலத்தில் கொடி தினம் கோயில் உதவி, நிலையான நடாத்தி நிதியை வைப்பு வட்டி சேகரிப்பதற்கு நடவடிக்கை போன்வற்றிலிருந்து கிடைத்த எடுப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. வருமானமாக பெறப்பட்டிருந்தது.
- (ii) 6 ஆம் பந்தியின் 2 இந்துமத மற்றும் தேசிய ரீதியில் சட்டத்தில் (இ) உப பிரிவு அபிவிருத்தி முக்கியத்துவமான குறிப்பிடப்பட்டுள் செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களில் ள ஏற்பாடுகளின் கண்காட்சிகள், விரிவுரைகள், வெற்றியீட்டியவர்களுக்காக பிரகாரம் மாநாடுகள், செயலமர்வுகள், விருதுகள் மற்றும் நடவடிக்கை வகுப்புக்கள், விவாதங்கள், ஆசிரியர்களுக்காக தேசிய எடுத்தல் மாநாட்டு சுற்றுலாக்கள், விருதுகள் கொள்வனவு வேண்டும். விநோத பிரயாணங்கள் செய்வதற்காக இந்து கலாசார நிதியம் ஊடாக செலுத்துவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறே மேற்கூறப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்காக மேலதிக செலவினம் இந்து பதவியணியினர் நியமிக் கப்படுமாயின் அவர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக போதியளவான பணம் இந்து கலாசார நிதியத்திடம் காணப்படாதிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- (iii) 6 ஆம் பந்தியின் 2 நிதியத்தின் பதவியணியினர் நியமிக் சட்டத்தில் (எ) உப பிரிவு உத்தியோகத்தார்கள் மற்றும் கப்படுமாயின் அவர்களுக்கு குறிப்பிடப்பட்டுள் ஊழியர்களை நியமித்தல், சம்பளம் செலுத்துவதற்காக ள ஏற்பாடுகளின் சேவையில் அமர்த்துதல் போதியளவான பணம் இந்து பிரகாரம் மற்றும் அவர்களுக்கு கலாசார நிதியத்திடம் நடவடிக்கை ஊதியம் படிகள் காணப்படாதிருந்ததாக எடுத்தல் செலுத்துதல் மற்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேண்டும். அவர்களது ஊழியர்களை நியமித்தல், பதவியுயர்வு, அவர்களுக்கு ஊதியம் செலுத்துதல் மற்றும் அவர்களின் ஒழுக்காற்று நிர்வாகம் தொடர்பாக விதிகள் தயாரிக்கப் படாதிருந்ததுடன் பதவியணியினரை சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 2020 ஆகஸ்ட் 28  
ஆந் திகதிய  
இலக்கம் 01/2020  
என்ற அரசு நிதிச்  
சுற்றறிக்கையில்  
வெளியிடப்பட்ட நிதிப்  
பிரமாணம்

- (i) 877(1)(இ) மற்றும் (ஈ) எந்தவொரு நிதியாண்டின் காலகாலம் அங்கீகரிக்கப் பட்ட பாதீடு ஒன்று இன்றி நிதியத்தின் கீழ் எந்தவொரு செலவினமும் அந்த நிதியாண்டின் போது செலவிட முடியாதிருந்த போதிலும் பாதீட்டுக்காக தேசிய வரவு செலவுத் திட்ட பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படாமல் மீளாய்வாண்டில் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்து கலாசார நிதிய நிதிப் சட்டத்தின் மூலம் பிரமாணத்தின் ஒழுங்கமைக்கப்படுகின்றது. பிரகாரம் என்னும் பாதீட்டு வரவு நடவடிக்கை செலவுத் திட்ட நினைக் எடுத்தல் களத்தின் பிரதி வருடாந்தம் வேண்டும். தேசிய வரவு செலவுத் திட்ட நினைக்களத்திற்கு அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- (ii) 877(2)(இ)இன் கீழ் வருகின்ற வழிகாட்டி 04 இன் 3 ஆம் பந்தி ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் நிதியத்தின் செயல் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யக்கூடிய வகையில் நிதியத்தின் பிரதான பணிகள் தொடர்பாக காலாண்டு அறிக்கை (வங்கி இணக்கக் கூற்று தயாரித்தல் செயல் முன்னேற்றம் தொடர்பான காலாண்டு ரீதியான அறிக்கை, பாதீட்டு இலக்கை அடைதல் தொடர்பான அறிக்கை, செயல் நடவடிக்கைத் திட்டத்திற்குரிய காலாண்டு ரீதியான செயல் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை) தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. நடவடிக்கைகள் எடுப்பதாக நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (iii) 877(2)(இ) உரிய நிதிப் பிரமாணத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டி 05இல் குறிப்பிடப்பட்ட மாதிரிப் படிவத்தின் பிரகாரம் மீளாய்வாண்டிற்குரிய நிதிப் பிரமாணம் 877(2) (ஆ) இன் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி

நிதியத்தின் செயலாற்றல்  
அறிக்கை  
தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 2,511,956 பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் மிகை ரூபா 6,989,420 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 9,501,376 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு இந்துக் கோயில்கள் மற்றும் பாடசாலைகளுக்காக நிதி உதவி வழங்குதல் அதிகரித்தமை, தேசிய மட்டத்திலான போட்டிகள் மற்றும் பயிற்சி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான செலவுகள் பிரதான காரணமாக இருந்தது.

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                              | முகாமைத்துவத்தின் கருத்துரைகள்                    | பரிந்துரைகள்                                                                  |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------|-------------------------------------------------------------------------------|
| மீளாய்வாண்டில் இந்துக் கோயில்கள், அறநெறிப் பாடசாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்காக ரூபா 12,800,000 நிதி உதவி செலுத்தப்பட்டிருந்த போதிலும் நலனாளிகளைத் தெரிவு செய்வதற்கு உரிய அளவுகோள்கள் எதுவும் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படாமையினால் அந்த நலனாளிகளின் தெரிவு செய்யப்பட்டது எந்தவகையில் எனவும் செலவிடல்களின் சரியான தன்மை தொடர்பாக பரீட்சிப்பதற்கு கணக்காய்வில் முடியாதிருந்தது. | உரித்தல்லாத கருத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. | நிதி உதவி செலுத்து வதற்காக சரியான திட்டமுறைமை யொன்று தயாரிக்கப்படல் வேண்டும். |

## 4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

### 4.1 வருடாந்த செயலாற்றல் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                       | முகாமைத்துவத்தின் கருத்துரைகள் | பரிந்துரைகள்                                                  |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------|---------------------------------------------------------------|
| (அ) 2024 இன் 44 ஆம் இலக்க அரசு நிதி முகாமைத்துவ சட்டத்தின் 47(4) உப பிரிவின் பிரகாரம் நியதிச் சட்ட நிதியமொன்று வருடாந்த அறிக்கை நிதியாண்டு முடிவடைந்து 180 நாட்கள் அல்லது அதற்கு முன்னர் வெளியிட வேண்டியிருந்த போதிலும் நிதியத்தின் 2023 ஆம் ஆண்டின் அறிக்கை 2025 சனவரி 24 ஆந் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. | கருத்துத் தெரிவிக்கப்படவில்லை. | சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |

- (ஆ) நிதியத்தின் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் அடிப்படையிலான செயலாற்றல் குறிகாட்டிகள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பூர்த்தி செய்யும் சதவீதம் மீளாய்வாண்டின் செயலாற்றல் அறிக்கையில் உள்ளடக்கப்படாதிருந்ததுடன் செயல் முன்னேற்ற அறிக்கை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- நிதிப் பிரமாணம் 877(2) (ஆ) இன் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (இ) மனிதவள பதவியணியனர் மற்றும் இணக்கச் சான்றிதழ் அறிக்கை தொடர்பான தகவல்கள் செயலாற்றல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
- நிதிப் பிரமாணம் 877(2) (ஆ) இன் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

#### 4.2 பாதீட்டு கட்டுப்பாடு

| கணக்காய்வு அவதானிப்புகள்                                                                                                                                                                                                                                                    | முகாமைத்துவத்தின் கருத்துரைகள்                                         | பரிந்துரைகள்                                                 |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------|--------------------------------------------------------------|
| 1985 இன் 31 ஆம் இலக்க இந்துக் கலாசார நிதிய சட்டத்தின் 7 ஆம் பந்தியின் பிரகாரம் உரிய கணக்காண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட பாதீட்டின் எல்லையில் ஒப்பீடு செய்து முரண்களுக்கான காரணங்களுடன் (பொழிப்பாக்கப்பட்ட) பாதீட்டு இணக்கக்கூற்று கணக்குகளுடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. | திருத்தப்பட்ட பாதீடு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. | சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |